



Stay powerful when sun shines. And thereafter ...

June 1, 2022

BSE Limited
Department of Corporate Services
Floor 25, P. J. Towers,
Dalal Street,
Mumbai - 400 001.

Scrip Code: 532051

Dear Sir / Madam,

National Stock Exchange of India Limited Listing Department Registered Office: "Exchange Plaza", C-1, Block G, Bandra – Kurla Complex, Bandra (E), Mumbai – 400 051.

Scrip Code: SWELECTES

Sub: Submission of Clippings of News Paper publication

As required under Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015, the Company has released an advertisement regarding an intimation on Loss of Share Certificates by the shareholder and same is published in all editions of "Trinity Mirror" (English) and "Makkal Kural" (Vernacular -Tamil) on 26th May, 2022.

The copies of the above newspaper clippings are being enclosed herewith.

We request you to kindly take on record the above compliance.

Thanking you,

Yours faithfully,

For SWELECT ENERGY SYSTEMS LIMITED

R. SATHISHKUMAR Company Secretary

R ry

Encl.: as above

CIN: L93090TN1994PLC028578, www.swelectes.com

Sundaram Finance net profit up 43% at Rs. 299 cr, disbursements up 13% at Rs. 3751 cr

Chennai May 26: Non Banking Finance Company Sundaram Finance registered a 43% rise in its net profit for the quarter ended 31st March 2022 at Rs. 299crores as compared to Rs.209crores registered in the corresponding period last year. Disbursements for Q4 ended 31st March 2022 went up 13% to Rs. 3751 crores as compared to Rs. 3305crores in the same period the previous year. Adjusting for the pandemic induced ECLGS scheme, disbursements in Q4 FY22 grew 16% over Q4 FY21.

Net Profit for the full year ended 31st March 2022 went up 12% to Rs. 903crores as compared to Rs. 809crores in the full year ended 31st March 2021. Disbursements for FY22 recorded a growth of 13% to Rs.13275crores as compared to Rs.11742crores registered in FY21. Adjusting for



Rajiv Lochan, MD, Sundaram Finance

disbursements, a one-time Covid dispensation, core business grew by 23% YOY in FY22.

The Board the Company has recommended a final divided of Rs. 10 per share (100%) which along with the interim dividend of Rs.10 per share takes the total dividend for the year to Rs. 20 per share

Commenting on the performance, Harsha Viji, Executive Vice Chairman, Sundaram Finance said, "Overall economic activity improved in FY22 after a difficult first quarter due to Wave 2 of the pandemic, and demand outlook, Rajiv Lochan,



Harsha Viji, Executive Vice Chairman

remained robust across segments in the rest of the year. We regained share across most asset classes and grew our core business by 23% year-on-year, closed the year with best-in-class asset quality levels despite adversity, and delivered double digit profit growth. This balance, consistent with our philosophy of Growth with Quality & Profitability (GOP), provides us confidence and optimism as we head into FY23."

Offering a positive

end period poverty in

the country, by giving

menstrual cup acces-

sibility and training to

over 1 Lakh underpriv-

ileged women, through

Lakhon Khwaishein. In

the last one year, the

foundation has do-

nated 5000 cups and

Day, 28th May, 2022,

it pledges to donate

another 5000 cups to

achieve its goal of

this Menstrual Hygiene

its flagship project-

Sundaram Finance said, "With the pandemic seemingly behind us thanks to robust vaccination and improving immunity, we go into FY23 with tailwind from a strong close to FY22. While geopolitical tensions globally and consequent inflation domestically create nearterm macroeconomic uncertainty, we are geared up to extend our market share across all asset classes while continuing to ensure industry-best asset quality & continued delivery of the Sundaram experience. In addition to our traditional strengths in commercial vehicle & passenger car segments, the areas that we have diversified and grown in the last few years -Construction Equipment. Tractors & Farm Equipment and SME financing – are strong growth drivers for us going forward."

contributes INR 1 per

product sold towards

menstrual health and

hygiene of underprivi-

Deep Bajaj, CEO &

leged women across

Co-Founder, Sirona,

said, "Our initiatives

aim to break the cycle

of age-old taboos and

social norms that still

dictate how a woman

proaches her menstrual

feels about and ap-

initiatives that improve

Managing Director,

Infinix launches smartphone with entertainment experience

After the grand success of its HOT 10 Play last year, Infinix the premium smartphone brand from Transsion Group unveiled a new addition to its fully loaded budget-friendly smartphone segment with first-in-segment upgrades. The newest entrant in the block, HOT 12 Play, promises an uninterrupted entertainment experience to the new-age users and will be available on Flipkart on sale from May 30th

RAM/64GB with 3GB of expandable memory variant, HOT 12 Play will come in four exciting colour alternatives: Racing Black, Horizon Blue (Hero Colour), Champagne Gold and Daylight Green.

Anish Kapoor, CEO - Infinix India, said, "The HOT Series epitomises that belief by making flagship-like features accessible at aggressive price points. By democratizing technology, we strive to onwards at an introductory price create strong connections with our

innovations and enhanced smartphone experience. Our fans have shown a strong affinity towards the HOT Series consistently and this has led to us being recommended by their friends and family, which is our core strength. The immersive and robust experience of the HOT 12 Play is a result of constant fan and consumer engagements to craft a device that is the right fit for the

Glenmark conducts 8,000 screening camps during Hypertension Awareness Month

Chennai, May 26: Glenmark Pharmaceuticals Limited (Glenmark), an innovation-driven, global pharmaceutical company marked May as the Hypertension Awareness Month. Glenmark partnered with more 18,000 healthcare professionals (HCPs) from more than 8000 hospitals and clinics in 50 cities across the country, and organized more than 110 public awareness rallies and 8000 screening camps to create mass awareness around Hypertension (High Blood Pressure).

The rallies comprised a detailed session by an HCP on the signs, symptoms as well as preventive measures around Hypertension; and were followed by screening camps for

since its inception.

Chennai, May 26:

whole activity was widely appreciated by the medical fraternity and public. Through this initiative, the company was able to spread awareness amongst more than 2 lakh adults.

this program, Alok Malik, Group Vice President

While talking about & Head of India Medical Research, one year."

Formulations, Glenmark, said, "This month-long initiative is our endeavor to create awareness about this silent killer disease in the country, which has little or no warning signs or symptoms. As per the recent survey conducted by the India Council for

out of every three Indian adults is hypertensive. As a leader in Hypertension management, Glenmark is committed to taking every possible step in the country's fight against this disease, which affects millions of people every

CoinSwitch plans to double headcount by end of 2022Chennai, May 26: CoinSwitch launched

CoinSwitch, India's largest Crypto investing app, plans to be 1000 employees strong by the end of 2022. The company plans to hire across levels with key focus on engineering, information security, product and analytics. Founded in 2017 by Ashish Singhal, Govind Soni, and Vimal Sagar

CoinSwitch Kuber for India in June 2020 to create a simplified crypto investing ecosystem and enable users to start their crypto investing journey in a safe and secure manner.

CoinSwitch has hired 500 people since its India launch in June 2020.

"The new Internet wave is here and the future big Tiwari as an aggregator, tech companies will be CEO of CoinSwitch.

built on Web3. India is a talent rich country and we would like to play an active role in hiring the best minds and preparing them to make India the largest hub of web3 specialists . Our hiring process is designed to ensure we hire the best candidates, nurture and induct them to build for the future", said Ashish Singhal, Co-Founder and

Sirona donates 5,000 menstrual cups to underprivileged across India along with foundation aims to the brand Sirona

Chennai, May 26: On the occasion of Menstrual Hygiene Day (28th May 2022), Sirona - a disruptive leading Indian feminine hygiene brand with the Sirona Hygiene Foundation, announces the donation of 5000 menstrual cups to underprivileged menstruators

strual cycles on how to use the cup to ensure adoption. The Sirona Hygiene Foundation is the so-

training over 3 men-

cial responsibility arm of Sirona which works towards reducing period poverty and gender equality in India. The

shall hencefort SWAPNA SREEBH

Date of Birth

Windermere

Residing at E

NAME CHANGE

SWAPNA H, D/o. Hemanath

Bhavani Amman Kovil Stree

NAME CHANGE Murthy Parveen Raj Kumar S/o. Murthy, Date of Birth Residing at 15.10.1971, Cross Stree Square. TVK Kennedy Nagar, Perambur, Chennai 600 011, shall henceforth known

Murthy Praveen Rajkumar. Murthy Parveen Raj Kuma

NAME CHANGE

MOHIDEEN NAZEER Mohideen Date o 17.04.1965, Residin No.22/1, Kaveri Street Saligramam, Chennai

600 093, shall henceforth known Esmail Sulthan Mohideen

MOHIDEEN NAZEER

NAME CHANGE

. Zain Ali Nagyi Asif Ali Mir. S/o Mir Asif Ali Nagvi. Birth: 12.10.2002, Residing at No.17/9, Hussain Ali Khan 2nd Street, Royapettah, knowr Zain Ali Naqvi Mir Asif Ali

NAME CHANGE

24.02.1977 S5, Peral Block, Ethiraj Stree NGO Nagar, Alapakkam, Chenn -600063 shall henceforth known

Panneerselvam Rajalakshmi

NAME CHANGE

Varadhan. 25.02.1949, Residing at No.62 Veeramangalam, -631302, shall

V DEVAK

reducing period povhenceforth erty. To support the foundation's efforts,

Zain Ali Naqvi Asif Ali Mir

Ambashanker Panneerselvan Residing

Amba shanker Panneerselvam. Ambashanker

DEVAKI AMMAL, W/o Date of Birth: Tank Street, Pandikuppam, Tiruvallu henceforth knowr

DEVAKLAMMAL



past few days, we have been putting the vivo T1 Pro 5G to the test.

The build quality and design of the vivo T1 Pro 5G is extremely evident. The new vivo smartphone is ultra-thin and have an AG Glass design. The design is simpler, but it is still stylish and comfortable

Vivo smartphones have long been a prominent contender in the market, particularly in the budget segment. The price-to-performance ratio is excellent, and it covers all fundamentals

vivo T1 Pro 5G feature excellent camera capabilities that rival higher-end flagships. In terms of the battery, vivo T1 Pro 5G boasts a 4700mAh battery that can ewasily withstand a day with moderate use. The charger is a 66W flash charger that can turbocharge the

The vivo T1 Pro 5G is a capable smartphone that ticks all the areas of performance. If you are looking for a powerful phone under Rs. 25,000, this could be your best shot. The smartphone is equipped with flagship-level features and a trendy design to provide Turbo performance, camera and fast-charging capabilities that will not fail to amaze you. The vivo T1 Pro 5G, which costs Rs. 23,999 for (6GB + 128 GB), and Rs. 24,999 for (8GB + 128 GB), is designed keeping high performance in mind, which means gamers are going to appreciate what the T1 Pro 5G bring to the table at the price

Email: comp_secr@rajtvnet.in, Website: www.rajtvnet.ir

(CIN: L92490TN1994PLC027709) Regd. Office: No.32, Poes road, Second Street, Teynampet Chennai- 600 018, Tel: 044-24334149/50

Raj

RAJ TELEVISION NETWORK LIMITED

NOTICE Pursuant to clause 29 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, notice is hereby given that a meeting of the Board of Directors of the Company will be held on Monday, May 30, 2022 at 11 am, at the Registered office of the Company inter-alia to approve the Audited Financial Results of the Company for the 4th Quarter and Financial Year Ended on March 31, 2022 of the Financial Year 2021-22, along with

other Agenda. The said notice may be accessed on the Company's website

at the link www.rajtvnet.in and may also be accessed on the website of the

stock exchanges. Place: Chennai-Teynampet

Place : Chennai

For Raj Television Network Limited

Date: 20th May, 2022 Managing Director SWELECT ENERGY SYSTEMS LIMITED CIN: L93090TN1994PLC028578 Registered Office: 'SWELECT HOUSE', No.5, Sir P.S, Sivasamy Sala swelect Mylaporo, Chennai - 600 004. Tel. +91 44 24993266 Fax : +91 44 24995179 NOTICE NOTICE is hereby given that the following equity share certificates of the Company have been reported to be lost by the shareholder Distinctive Name of

Numbers Number
From To From To Address Shareholder Janarthanan 0000282 Plot No.5093, F1. 500 37658013766300 3765937663 Ramnagar North Chennai -600 091 If no objection is received within fifteen days from the date of publication of this notice, the Board of Directors will consider issue of duplicates thereof for SWELECT ENERGY SYSTEMS LIMITED

R. Sathishkumai

there are 'lifestage milestones' -

tion for retirement. ICICIdirect, through the launch of this new tool - LIFEY, will help customers take a well-planned step forward in this direction. LIFEY will assist customers in smart asset allocation and construction of carefully curated portfolios primarily consisting of mutual funds based on fund selection by ICICIdirect's research. The recommendations are data-driven, based on customer's risk taking appetite, and aims to guide them in their financial journey."

Zee Tamil, one of the leading age group of 18 - 45 years eligible Tamil General Entertainment to participate in this mega audition Channels, has provided viewers to find the next superstar of the with several thought-provoking television. narratives and entertaining shows Talented people who are keen

Zee Tamil hosts biggest talent hunt show

to make a mark on Television Now, the channel is giving you across Tamil Nadu can grab this a chance to live your dreams! Zee once-in-a-lifetime opportunity to be Tamil is all set to kickstart one of the main lead, comedian, anchor the biggest talent auditions in Tamil or supporting actor in upcoming

Nadu television history within the Zee Tamil shows. The on-ground mega auditions kickstart in Chennai at Santhome Higher Secondary School, Santhome High Road, Mylapore on 29 th May from 8 am onwards. The participants will not only be given a chance to showcase their talent, but also the golden opportunity to live their dream of acting in a TV show and in the process, gaining fans of their own.

T1 Pro 5G designed to meet needs of aspirational Gen Z users

hygiene."

Vivo's latest mid-range smartphone, T1 Pro 5G, is now available in India. It has an aesthetic appeal and a package best picks under Rs 25,000. T1 Pro 5G is designed to meet the needs of aspirational Gen Z users and young millennials, the smartphone is the rightful successors of the vivo T1 5G launched earlier in the year. For the



The vivo T1 Pro 5G is a treat for mobile gamers, with the fastest Snapdragon® 778G 5G Chipset in the segment, an AMOLED Display with a peak brightness of 1300 nits, and 8-Layer Liquid Cooling Technology with a 66W Flash charge.

battery to 50% in only 18 minutes.

ICICIdirect unveils LIFEY

ICICIdirect, an online platform for investments, protection and loan products, today announced the launch of LIFEY - Lifestage Investments for You. This is an innovative new tool aimed at helping customers to accomplish their "lifestage" milestones.

Anupam Guha, Head - Private Wealth, ICICI Securities said, "Every individual seeks to achieve financial freedom. In this journey like owning a new car, purchase of a house, saving for marriage expenses, higher education for

Chennai, May 26: children or wealth accumula-

AN ISO 9001:2015 CERTIFIED COMPANY

Regd. Off. 171 Mettupalayam Road, Coimbatore - 641043. Website: www.cgvak.com, e-mail:investorservices@cgvak.com CIN:L30009TZ1994PLC005568

Statement of Audited Standalone Financial Results for the Quarter and Year ended 31.03.2022

Particulars	QUARTER ENDED			YEAR ENDED	
	31.03.2022	31.12.2021	31.03.2021	31.03.2022	31.03.2021
	Audited	Unaudited	Audited	Audited	Audited
Total income from operations	1,200.65	991.15	781.44	3,919.00	3,039.18
Net Profit / (Loss) for the period before tax (before Exceptional and Extraordinary items)	402.49	286.33	219.46	1,193.44	903.94
Net Profit / (Loss) for the period before tax (After Exceptional and Extraordinary items)	402.49	286.33	219.46	1,193,44	903.94
Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and Extraordinary items)	299.49	214.02	174.49	892.28	686.37
Total Comprehensive Income for the period (Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)	305,38	214.36	178.79	907.05	689.44
Equity Share Capital	505.02	505.02	505.02	505.02	505.02
"Earnings Per Share (of 10/- each)"					
Basic :	5.93	4.24	3.46	17.67	13.59
Diluted:	5.93	4.24	3.46	17.67	13.59

1) The above is an extract of the detailed format of Quarter and year ended Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligtions and Disclosures Requirements) Regulations, 2015. The full format of the Quarter and year ended Financial Results are available on the website of the Company (www.cgvak.com) and Stock Exchange website (www.bseindia.com).

2) Figures for the previous year have been regrouped/rearranged wherever necessary to correspond with current period figures Statement of Audited Consolidated Financial Results for the Quarter and Year ended 31.03.2022

Particulars	QUARTER ENDED			YEAR ENDED	
	31.03.2022	31.12.2021	31.03.2021	31.03.2022	31.03.2021
	Audited	Unaudited	Audited	Audited	Audited
Total income from operations	1,715.37	1,404.11	1,140.48	5,480.13	4,490.79
Net Profit / (Loss) for the period before tax (before Exceptional and Extraordinary items)	403.00	295.16	220.71	1,209.18	918.40
Net Profit / (Loss) for the period before tax (After Exceptional and Extraordinary items)	403.00	295.16	220.71	1,209.18	918.40
Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and Extraordinary items)	299.10	220.52	175.50	902.54	696.17
Total Comprehensive Income for the period (Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)	304.99	220.86	179.80	917.31	699.24
Equity Share Capital	505.02	505.02	505.02	505.02	505.02
"Earnings Per Share (of 10/- each)"					
Basic:	5.92	4.37	3.48	17.87	13.78
Diluted:	5.92	4.37	3.48	17.87	13.78

1) The above is an extract of the detailed format of Quarter and Year ended Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligtions and Disclosures Requirements) Regulations, 2015. The full format of the Quarter and Year ended Financial Results are available on the website of the Company (www.cgvak.com) and Stoci

Exchange website (www.bseindia.com). 2) Figures for the previous year have been regrouped/rearranged wherever necessary to correspond with current period

For and on behalf of the Board For CGVAK Software And Exports Limited

-Sd G Suresh

Managing Director & CEO Place: Coimbatore DIN 00600906 Date: 25.05.2022

சுந்தரம் பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் லாபம் இரட்டிப்பு: ரு.76.20 கோடி உயர்வு; 20% டிவிடெண்ட்

சென்னை, மே.26-சுந்தரம் பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் நிகர லாபம் முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.36.82 கோடியாக இருந்தது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4வது காலாண்டில் 107% அதிகமாக ரூ.76.20 கோடியாக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த லாபம் 118% அதிகமாக ரூ.160.70 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில்

இது ரூ.73.88 கோடியாக இருந்தது. இந்நிறுவனம் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களான பவுண்டரிகள், சக்கரங்கள், பிரேக்குகள், டர்போ சார்ஜர், ஆக்சியல் மற்றும் வாகன உதிரி பாக விநியோக நிறுவனங்கள் ஆகியவற்றில் பங்கு முதலீடு செய்துள்ளது. இதிலிருந்து பெறப்படும் டிவிடெண்ட்களை

வருமானமாக பெறுகிறது. நடப்பு ஆண்டு மார்ச் மாதத்துடன்



நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கொய்யாகோப்ப _________________________திட்டப்பகுதியில் மறுகட்டுமானம் செய்யப்பட உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் 386 குடியிருப்புதாரர்களுக்கு கருணை தொகையாக ரூ.92.64 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் தா.மோ. அன்பரசன், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர். அருகில் தயாநிதி மாறன் எம்.பி. உள்பட பலர் உள்ளனர்.

SHRIRAM TRANSPORT FINANCE CO LTD

GUDUVANCHERY BRANCH VEHICLE FOR SALE

CONTACT SURESH R - 9952437083

பொது அறிவிப்பு

எனது கட்சிக்காரர் திரு. முருகேஷ் நாராயண் நாடார், த/பெ. நாராயண் நாடார், நெ.802, Lourds Tower, Marre Road, Goutham Buddha Lane, Opp. Orlem Church Lane, Malad West, Mumbai, Maharastra–400 064 என்ற

Oriem Church Lane, Maiad west, Mullibal, Mallalastia—400 004 வைறி விலாசத்தில் வசித்து வருகின்றார். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம் திருவாலங்காடு சார்பதிவாளர் அலுவலகத்தில் அவரது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள அசல் கிரைய ஆவண எண்.1571/1998 நாள் 23.11.98 ச.எண்.181/1B, 181/4, 181/5, 182/3 ஆக மொத்தம் 1.00 ஏக்கர்

புஞ்சை நிலம். காவேரிராசபுரம் கிராமம், வருவாய் கணக்கில் வரும் அசல்

புஞ்சை நிலம். காவேர்ராசபுரம் கிராமம், வருவாய் கணக்கில் வரும் அசல் ஆவணங்கள்க டந்த 16.05.2022ந் தேதி நாராயணபுரம் கூட்டு ரோட்டிலிருந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும்போது பேருந்தில் காணாமல் போய்விட்டது. இது குறித்து பல இடங்களில் மேற்கண்ட ஆவணங்களைத் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. மேற்படி அசல் ஆவண எண். 1571/1998 கிடைக்கப் பெற்றால் எனது கட்சிக்காரர் வசமோ அல்லது அருகில் உள்ள காவல்நிலையத்திலோ ஒப்படைக்கும்படி இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி அசல் ஆவணங்களை வைத்து ஏதேனும் சட்டத்திற்கு புறம்பான காளியங்களில் ஈடுபட்டால், அது எனது கட்சிக்காரரை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்பதை இந்த பொது அறிவிப்பின் மூலம் கெரிவிக்கப்படுகிறது.

PUBLIC NOTICE

It is reported that our client TATA COMMUNICATION LIMITED, having office at

16 flats situated at Plot No.1, Door No.111, comprised in O.S.No.42 part

R.S.No.488/5, present R.S.No.488/25, Block No.25, Perambur Village Perambur Taluk, Chennai District.

Whereas the following parent documents pertaining to the property were not collected from the previous owner. However, after purchase our client have been

in possession and enjoyment of the property without any interruption for several

Doct.No Date

10.9.1972 SRO, Purasa walkam

1486/1975 22.9.1975 SRO, Purasawalkam

48/1981 21.1.1981 SRO, Purasawalkam

1062/1985 12.6.1985 SRO,

1045/1994 30.3.1994 SRO,

Purasawalkan

174/IV/1994 30.3.1994 SRO,

Purasawalkam

3051/1994

15.9.1994 SRO.

295/IV/1995 15.4.1995 SRO, Purasawalkam

296/IV/1995 15.4.1995 SRO,

Purasawalkam

3052/1994 15.9.1994 SRO, Purasawalkam

15.4.1995 SRO,

Purasawalkam

292/IV/1995

15.4.1995 SBO

Purasawalkan

3053/1994 15.9.1994 SRO,

1302/1995 15.4.1995 SRO,

Purasawalkam

293/IV/1995 15.4.1995 SRO, Purasawalkam

294/IV/1995 15.4.1995 SRO, Purasawalka m

356/13, ISHWARYA FLATS, 37TH 5TREET, "I" BLOCK, ANNANAGAR, CHENNAI-600 040. Ph.: 044-26181846, 044-47201824

M.SURESH & A.SELVI ADVOCATES

Purasawalka m 8390 Sq.ft.

years. Therefore the Possession, Enjoyment and title of our client is undisputable

S.M.Sivaguru

S.M.Sivaguru

Foundations

Mansukhlal H

Limited rep. by its Managing Director Mansukhlal H.

Mansukhlal H. Sukhadia

Eshwarlal

P.Shah and Hemalata -

Mansukhlal H

Mansukhlal I

Hope Foundations

rep. by its Managing Director Mansukhlal H.

Private Limited

Sukhadia

Sukhadia

S.Lakshmi

Naravanar

Private Limited

Sukhadia

Mansukhlal H.

Mansukhlal H Sukhadia

Further, if anyone claims right over the said flats by virtue of the said

documents shall intimate the same to the undersigned within 10 days from the

no claim or objection and my Clients shall proceeded further with sale of the

date of publication of this notice or otherwise it shall be construed that the

rep. by its Managing Director Mansukhlal H.

Mansukhlal H

Sukhadia

Hope 173/IV/1994 Foundations Private Limited rep. by its SRO,

Director

VSB, Mahatma Gandhi Road, Fort, Mumbai-400001, are the absolute

and our client intends to sell it to third parties

Executed by

V.N.Kamalanatha

Kamalakannan

K.M.Arumugam

D.Rajalakshmi @ Rajalakshmi

Damodaran

S.M.Sivaguru swamy AND M.R.Govindara

rep. by his power agent M.R.Govindaraj,

Constructions and Promoters

S.M.Sivaguru

S.M.Sivaguru

Eshwarlal P.Shah and

Eshwarlal P.Shah and

Sukhadia

H.Shah

15 Sale Deed S.M.Sivaguru

Harilal P.Shah

Harilal P.Shah

swamy rep. by

his power ag

Mansukhlal H.

Sukhadia

S.Lakshmi

Narayanan

S.Lakshmi Narayanan

S.Lakshmi

Narayanar

and Sathyavanthi

Attorney Remove...

12 Sale Deed S.M.Sivaguru swamy rep. by his and Sathyavan' H.Shah

9 Sale Deed S.M.Sivaguru swamy rep. by his power ager mansukhlal H. Sukhadia

a partnership firm

W.S.Sivasankaran, rep. by its M.Mohamed Umer Managing

Tahsildar

Sale Deed | Amsaveni and

B.பாலாஜி, வழக்கறிஞர் செல்: 87784 97290

Plot No.1

Perambur Village

T.S.488/25

Agreed to sell Plot No.1,

Door No.111

To develop Plot No.1,

To sell Plot No.1 8390 Sq.ft. in

favour of Hope

Foundations Priv

Limited or their

524 Sq.ft. UDS

To sell 524 Sq.ft. UDS in favour of Hope

Foundations Private Limited

or their nominee

To develop 524 Sa.ft. UDS

524 Sq.ft. UDS

Agreed to sell 524 Sq.ft. UDS

To sell 524 Sq.ft.

nominees

524 Sq.ft. UDS

To sell 524 Sq.ft. UDS in favour of Hope Foundation Private Limited

or their nominee

தெரிவிக்கப்படுகிறது.

Document

4 Sale Deed

5 Patta

7 General Power of

8 General Power of Attorney

10 General Power of Attorney

11 General Power of

13 Sale Agreemen

14 General Power of Attorney

16 Sale Agreemer

17 General Power of Attorney

18 General Power of Attorney

Attorney

TN19S-8161 MAHINDRA MAXXIMO PLUS

பொது அறிவிப்பு

எனது கட்சிக்காரர் திரு. K. பிரபாகரன், த/பெ. R. கபாலி (வயது 28) எண்.19, கபாலி தெரு, காந்தி ரோடு எண்.19, கபால்! தெரு, காந்தி நோடு, வேளச்சேரி, சென்னை — 800 042 என்ற விலாசத்தில் வசிக்கும் K. பிரபாகரன் எனது கட்சிக்காரர் கொடுக்கும் பொது அறிவிப்பு என்னவென்றால், எனது கட்சிக்காரருக்கு சொந்தமான அசல் கிரயப் பத்திர ஆவண எண்.468/1988 SRO சைதாப்பேட்டை.

கடந்த 01.02.2021 அன்று தரமணியில் தொலைந்து விட்டது. ஆவணம் கிடைத்தால் 9150208612 என்ற கிடைத்தால் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

A.M.M. அறிவழக வழக்கறிஞர்

பெயர் மாற்றம்

AMMAL. DEVAKI பெயர்: Varadhan. பிறந்த தேதி: 25.02.1949. நெ.62 தெரு, பாண்டிகுப்பம் டேங்க் வீராமங்கலம். திருவள்ளூர் முகவரியில் 631302, **என்ற** வசிக்கும் நான் இனி

அழைக்கப்படுகிறேன் DEVAKI AMMAL

என்ற

பெயர் மாற்றம்

V DEVAKI.

Johnsy Anivetilda David ınan, கணவர்பெயர்: Thiru. R.Vasanth, பிறந்த தேதி: 03.10.1980 -5, ப்ளாட் G3, Orchid Apts, ஏபிஎன் நக 2வது தெரு, சேலலையூர், சென்னை முகவரியில் வசிக்கும் நான் இனி Johnsy Annie vetrildha David Narayanan, என்று அழைக்கப்படுகிறேன்

Johnsy Anivetilda David Narayanan

ஏல அறிவிப்பு பி.எம். மிட்டுலால் அண்டு கம்பெனி, 50, விளக்கடி கோயில் **தெரு, காஞ்சிபுரம்-631501** என்ற அடகு வணிகள் வசம் நாள் 13.01.2020 முதல் 13.11.2020 முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு, காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்கள், நாள் 28.06.2022 அன்று காலை 11 மணியளவில், அடகு வணிகரின் கடையில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் (அ) துணை வட்டாட்சியர் முன்னிலையில், **ஏலதாரர் திரு**. ரமேஷ்*க*மார்

ENROLMENT NOTICE

போடப்படும்.

After ten days of the publication of this notice and within three months there after I, K.Nandhini D/o R.Kannan, Aged 29 Years Permanently Residing at D.No 174/7, Kadugu Pillai Illam, Sakth Nagar, Amma Pettai Road Chidambaram, Pin - 608 001, Cuddalore District intend having my enrolment as an advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council Buildings High Court Campus, Chennai-104 Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. K.Nandhini

திண்டுக்கல் குடும்ப நல நீதிமன்றம் I.D.O.P.No.181/2021 ஹோசனா திவ்யா ..ம

..மனுதாரர் எதிர்

T. விஜய் லிவிங்ஸ்டன் ... எதிர்மனுதாரர்

டன்ஜய லவங்கலடன் ... எதிர்மனுதாரர் மனுதாரர் எதிர்மனுதாரருக்கு எதிராக விவாகரத்து பரிகாரம் செய்யிரை மற்றபடி மனுவைத் தாக்கல் செய்திருப்பதில், மேற்படி மறுவில் தங்களுக்கு எதும் ஆட்சேபணை இருப்பின் தாங்கள் 30.05.2022 அன்று காலை 10 மணிக்கு மேற்பரு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தெரிவித்துக் கொள்ள வேண்டியது. தவறினால் தங்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என்று இதன் மூலம் அறிவிக்கப் படுகிறது.

P.Veluman Advocate

I, SERVICENO.15325004M Rank: Sep Name: SIVA.S Residing at No.529A

NOTICE

School Street, Alathur Tiruvannamalai Tamil Nadu: 606 702 Present Address 353 DSC P.L. O.D. Avadi, Chennai -600 054. My Son

Name: S. LOKESH. DOB: 19/03.2010. (AADHAR NO.7458 1965

4767) Shall henceforth be known as LOKESH.S. S.LOKESH

(S/o. Service No.15325004M Rank: Sep Name: SIVA.S Yours truly

முடிவடைந்த நிதியாண்டில் மட்டும் ரூ.40.90 கோடி பெற்றுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இது பெற்ற டிவிடெண்ட் தொகை ரூ.14.13 கோடி ஆகும்.

சுந்தரம் ஹோல்டிங்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டில் 10% டிவிடெண்ட் வழங்கியிருந்தது. இந்த ஆண்டு வழங்க இயக்குனர் குழு அறிவித்துள்ளது.

சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து பிரிந்த முதலீட்டு நிறுவனமான சுந்தரம் பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் பல்வேறு லாபகரமான தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்து வருமானம் சம்பாதிக்கிறது. நிறுவனம் டிவிஎஸ் குரூப் கூட்டுடன் துவக்கப்பட்டுள்ளது.

இதன் முதலீடு சுந்தரம் கிளேட்டன், வீல்ஸ் இந்தியா, இம்பால் போன்ற பங்கு மார்க்கெட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களிலும் மற்றும் பிரேக்ஸ் இந்தியா, டர்போ எனர்ஜி போன்ற தங்கள் துறையில் ஒவ்வொன்றிலும் ்சாதனை படைக்கும் ``நிறுவனங்களில் முதலீடு செய்து லாபம் பெறுகிறது.

நிறுவனத்தின் இந்த நிறுவனமாக சுந்தரம் பிசினஸ் சர்வீசஸ் நிறுவனம் செயல்படுகிறது. இது பிசின்ஸ் புராசஸ் மற்றும் ஆதரவு சேவைகளைப் புரிந்து வருகிறது.

பெயர் மாற்றம்

J Yogesh (Alias) J.Yogesh Kumar, தந்தை பெயர் Jethmal, பிறந்த தேதி: 08.06.1982 பெயர் ___ இன்ஸ்பெக்ட **நெ.**5/9, தெரு, சுப்பராயலு பழை சென்னை வண்ணாரப்பேட்டை, – 600 021, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி YOGESH என்று அழைக்கப்படுகிறேன்.

J Yogesh (Alias) J.Yogesh

பெயர் மாற்றம்

SAGITHA, : Ayyappan Pillai, பிறந்த கேகி: 25.07.1976, டவர் Prestige Bell நெ. 17083, மவுண்ட் பூந்தமல்லி ரோடு அய்யப்பன்தாங்கல், 600 056, **என்ற** வசிக்கும் நான் இனி SAJITHA என்று அழைக்கப்படுகிறேன்.

பெயர் மாற்றம் TUSHAR JAIN

தந்தை பெயர்: Prakash Jain, பிறந்த தேதி: 09.03.1991, ப்ளாட் நெ.3F, 3வது மாடி, Jirawala Paradise நெ.138, பெரம்பூர் பாரடைஸ் ரோடு புரசைவாக்கம், சென்னை – 600 007 என்ற முகவரியில் வசிக்கும் நான் Given Name: Tushar,

Sur Name: Prakash jain, என்று அழைக்கப்படுகிறேன். TUSHAR JAIN

பெயர் மாற்றம்

Kandhan Sha Sulekhar Kannan Sha, தந்தை : Kannan Sha, பிறந்த தேதி: 30.03.1979, ப.நெ.7, பு.நெ.13, சாமி நாயக்கன் தெரு, சிந்தாதரிப்பேட்டை சென்னை – 600 002. என்ற வசிக்கும் நான் இன Kandansha Sulekhar Kannan Sha, என்று அழைக்கப்படுகிறேன்

Kandhan Sha Sulekhar Kannan Sha

பெயர் மாற்றம்

மீர் மகபூப் அலி சாகின பேகம், தந்தை பெயர்: மீர்மகபூப் அலி, பிறந்த தேதி: 20.02.1980 கங்கையம்மன் கோவில் தெரு ஆலப்பாக்கம் கிராமம், வல்லப் அஞ்சல், செங்கல்பட்டு Tk, Dt., 603002, என்ற முகவரியில் வசிக்கும் இனி சாகினா பேக (ALAUDEEN SHAHINA BEGAM) ான்று அழைக்கப்படுகிறேன்.

மீர் மகபூப் அலி சாகினா பேகம்

பெயர் மாற்றம்

GOMATHI R. P. RADHAKRISHNAN பிறந்த தேதி: 01.09.1970, நெ.24, தெற்கு தெரு, சத்தியவாடி & அஞ்ல், விருத்தாசலம் தாலுக்கா, கடலூர் மாவட்டம் தாலுக்கா, கடலு... – 606003, என்ற முகவரியில் வசிக்கும் நான் அளி R.BANOU W/O. இனி P.RADHAKRISHNAN,

அழைக்கப்படுகிறேன். R GOMATHI

W/O. P. RADHAKRISHNAN

பெயர் மாற்றம் துணராஜ் ஜீவா (இந்து), தந்தை பெயர்: துரை ராஜ் பிறந்த தேதி: 0.1.06.1985, நெ.1/11, பழைய மகாபலிபுரத் சாலை (எஸ்.எஸ்.வ.யாகம்) கேளம்பாச்கம் அஞ்சல், திருப்போரூர் தாலுக்கா, செங்கல்பட்டு −603 103, என்ற , ၁၁၁ 100, வனற வசிக்கும் நான் இந்து முகவரியில் மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியதால் இனி **துரைராஜ்** மாறியதால் இனி **துரைராஜ்** அபூபக்கர் சித்தீக் (இஸ்லாம்), என்று அழைக்கப்படுகிறேன்.

-துரைராஜ் ஜீவா (இந்து)

பெயர் மாற்றம்

K.MANIKANDAN, பிறந்த தேதி: 23.11.2013, மண்மகப்பாடி . . & அஞ்சல், சங்கராபுரம் தாலுக்கா, விழுப்புரம் மாவட்டம் – 606 205, என்ற முகவரியில் வசிக்கும் எனது மகன் இனி HARIHARAN. என்று அழைக்கப்படுகிறார்.

M.Kolanji தந்தை

பெயர் மாற்றம் பிச்சை பிள்ளை சக்தி வேல் (இந்து), தந்தை பெயர்: பிச்சை பிள்ளை, பிறந்த தேதி: 20.05.1993, நெ.241, காட்டு கொட்டாய், நமசிவாயபுரம், தொட்டியம் அஞ்சல், கள்ளக்குறிச்சி தாலுக்கா, மாவட்டம் –606 201, என்ற முகவரியில் வசிக்கும் நான் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியதால் இனி பிள்ளை முகம்மது இம்ரான் (இஸ்லாம்), என்று அழைக்கப்படுகிறேன்.

பிச்சை பிள்ளை சக்தி வேல்

After 10 days of the publication of this notice and within three months there after. I, V. PAKSH months there after 1, V. PAKSHI RAJAN, S/O. N. Vasu Devan, aged 24 years, permanently residing at No.7B, Madavilaga Street, Kattumannar Koil, Cuddalore District – 608 301, தெரு, முகவரியில் intend having my enrolment as an Advocate moved before SULTHANA the bar council of Tamilnadu, bar council building, high court campus, chennai-600 104. அழைக்கப்படு கிறேன்.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

V. PAKSHI RAJAN

*** ****

ENROLLMENT NOTICE

After 10 days of the publication of this notice and within three months there after I, V.THULASI D/o.L.Velayudham, aged 41 years, permanently residing at No.25, Thiruvalluvar Nagar, 1st Street, Korukkupet, Chennai –600 021. Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. V.THUĽASI

After 10 days of the publication After 10 days of the publication of this notice and within three months there after. I, R. VIGNESH KUMAR, S/o. R. Rajasekaran, aged 26 years, permanently residing at No.64/22A, Jeeva Nagar, 4th Street, New Washermenpet, Chennai –600 081. Intend having my enrollment as an Advocate moved before as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104. Those who have any valid

objections may notify the same to the bar council with in ten days. R.VIGNESH KUMAR

After 10 days of the publication of this notice and within three months there after. I, V.SASIDHARAN,S/o. S.Vashdevan, aged 26 years permanently residence No.17, Rajeevgandhi Nagar, Cuddalore Koothapakkam, Cuddalore – 607002. Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu bar council building, high count campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. V.SASIDHARAN

After 10 days of the publication of this notice and within three months there after.

I, KUMAREVEL.J, S/O. JEEVA aged 47 years, permanently residing at No.14A, Marichetty Street, Tindiva 1. Villupuram Tindivanam Kula Street, Indivanam – 604001. Villupuram District Tamil Nadu. Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, Chennai-600

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

KUMAREVEL.J

After 10 days of the publication of this notice and within three months there after.
I, PANDIAN ANANDHAN, S/o. Anandhan, aged 37 years, permanently residing at No.221, Durukaiyamman No.221, Durukaiyamman Kovil Street, Palayaseevaram, Kancheepuram –631 606.Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten davs PANDIAN ANANDHAN

After 10 days of the publication of this notice and within three months there after I, T. TAMIZH T S/o. S.S.Thulasi Dhas, 22 years permanan aged 22 years, permanently residing at No.26, Pappathi Ammal Street, Kodambakkam, Chennai -600 024. Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building high court campus, chennai-600

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. T. TAMIZH MANT

After 10 days of the publication of this notice and within three months there after.
I, R. VIDYUTH, S/o.T.P.Ravi,
aged 23 years, permanently
residing at No.167/30, 1st Baskar Colony, Baradidasan Street Virugambakkam, Chennai –600 092. Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104. Those who have any valid

objections may notify the same to the bar council with in ten days.

R. VIDYUTH

பெயர் மாற்றம்

VENI RAMASAMY. கணவர் Thangapandian, பெயர்: தேதி: 06,01,1961 நெ.6oC ஒத்தவாடி தெரு நம்மாழ்வார்பேட்டை, பெரம்பூர் பாரக்ஸ், சென்னை – 600 012, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி Given Name: VENI CLARA, Sur Name: THANGAPANDIAN என்று அழைக்கப்படுகிறேன். VENI RAMASAMY

பெயர் மாற்றம் RUAQHSANA, கணவ

பெயர்: Hayatha Basha, பிறந்த தேதி: 30.05.1980, நெ.2/32, சலிம் மெயின் ரோடு, கரிம்ஷா தக்கா, பிரித்திவிமங்கலம், தியாகதுர்கம் கள்ளக்குறிச்சி தாலுக்கா & மாவட்டம், பின்கோடு – 606 206, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி RUKSANA, என்று ... அழைக்கப்படுகிறேன். RUAQHSANA

பெயர் மாற்றம்

ROOPAVATHI RAMASAMY ணவர் பெயர் : Sambath Kumar பிறந்த தேதி: 02.06.1969, G3 7/22 ஜெயேந்திரா ஜெயேந்திரா அபார்ட்மெண்ட், காமகோடி குறுக்கு தெரு, ராம் நகர், அம்பத்தூர், – 600 053, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி ROOPAVATHI

SAMBATH KUMAR,

ROOPAVATHI RAMASAMY

ழைக்கப் படுகிறேன்.

பெயர் மாற்றம்

Shaik Salma Sultana Shaik கணவர் பெயர்: ANAS, பிறந்த வது மாடி, ஆண்டாள் நகர், 4வது ஆலப்பாக்கம், போளுர் 600 116, வசிக்கும் SHAIK SALMA

Shaik Salma Sultana Shaik

பெயர் மாற்றம்

SHAUL HAMEED பெயர்: Mohammed தந்தை பிறந்த தேதி: 24.05.1981, 30 LI**G ப்ளாட்ஸ்**, 7**வது** நெ.D அவென்யு, அசோக் நகர் 600 083, என்ற ் முகவரியில் வசிக்கும் நான் മണ JOEL. என்று அழைக்கப்படுகிறேன்.

SHAUL HAMEED

HARCHAND KALBI, தந்தை பெயர் : Joraram, பிறந்த தேதி: 20.07.1982, நெ.1, P–பிளாக், நெ.1202, அபிநந்தஎ அபார்ட்மெண்ட்ஸ், ரோடு, பட்டாளம், சென்னை — 600 012, என்ற முகவரியில் வசிக்கும் நான்

பெயர் மாற்றம்

என்று அழைக்கப்படுகிறேன். HARCHAND KALBI

® HARCHAND JORARAM.

ஏல அறிவிப்பு மகேந்திரகுமார் பான் புரோக்கர், (உரிமை: ஜே.சி.மங்கள்ராம்) நெ.16B பஜார் தெரு, ஊத்துக்கோட்டை தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம் என்ற அடகு வணிகர் வசம் நாள் 03.09.2020 முதல் 31.03.2021 முடிய காலளவில் அடக வைக்கப்பட்டு காலங்கடக்கம் அடகு வைக்கப்பட்டு வலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்களை நாள் 07.06.2022 அன்று காலை 10 மணியளவில் மேற் குறிப்பிட்ட விலாசத்தில் ஊத்துக்கோட்டை தாலுக்கா, துணை வட்டாட்சியர் முன்னிலையில், ஏலதாரர் **மெஸர்ஸ்** K.K.ஆக்ஷனியரால் ஏலம் போடப்

BEFORE THE HON'BLE SUB-ORDINATE COURT AT POONAMALLE

H.M.O.P.No. 153 / 2020 G. Maheswari

..Respondent

Vs

Please take notice that the above said H.M.O.P.No. 153 / 2020 came up Before the Hon'ble Sub-Ordinate Judge at Poonamalle on 22.05.2022. The Hon'ble Judge was ordered attern to you on same date for your petition. on 09.06.2022 at 10.30 a.m. Failing which the case should be rooceed with seeting you exparty. M.Mohana Lakshmi

III ADDL FAMILY COURT, CHENNAI M.P.No. 218/2021 In M.C.No.323/2012 Kalai Mani ... Petitioner/Petitioner

۷s E.Mohandan

... Respondent/Respondent E.Mohan

E.Monan S/o. E.Kambaran 843, Housing Roard Tamil Nadu Slum Clearance Board, Semman cherry Chennai 600119

Please take notice that the Hon'ble III Addl, Judge Ordered Notice returnable by 17.06.2022, You are here by informed to appear before III Addl family Court, Chennai at 17.06.2022 a 10.30 a.m failing which the matter will be decided in your absence

Petitioner/ Petitioner

IN THE COURTOR XXVIII ASSISTANT, CITY CIVIL COURT AT CHENNAI E.P.No. 434 / 2020

ARB.No. 942/ 2018

ான்ஸ்போர்ட் பைனான்ஸ் கம்பெனி பிரைவேட் லிமிடெட் ..மனுதாரர்/தீர்ப்பாணை பெற்றவ எகிர்

V. பத்மநாபன் மற்றும் ஒருவர் ... எதிர்மனுதாரர்கள்/

தீர்ப்புகடனாள<u>ி</u>கள்

V. பத்மநாபன், நெ.29, வினோபா நகர், அண்ணா தெரு, கொளத்தூர், சென்னை–600099

பவது இர்ப்பு கடனாளி/JD1 பேற்கண்ட நிறைவேற்றுமை மனு தங்களுக்கு எதிராக மனுதாரரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட மனு கடந்த 28.03.2022ந் தேதி மேற்கண்ட நீதிமன்றத்தில் தங்களின் வருகைக்காக போடப்பட்டு தாங்கள் ஆஜராகாததால் மேற்கண்ட வழக்கு 06.06.2022 அன்று மேற்கண்ட வழக்கு 06.06.2022 அன்ற தங்களின் வருகைக்காக போடப்பட்டு உள்ளது. எனவே தாங்கள் 06.06.2022 அன்று காலை 10.30 மணிக்கு தாங்களோ, தங்களின் வழக்கறிஞர் மூலமோ மேற்கண்ட நீதிமன்றத்தில் ஆஜராகி, உங்களுடைய தரப்பு வாதத்தை தெரிவித்துக் கொள்ளலாம். தவறும்பட்சத்தில் மேற்படி மனு தங்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக தீர்மானின்கப்படும் என்பதை இந்த அறிவிப்பு மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

L. ராஜேந்திரன் A.சையது முஸ்தபா மனுதாரரின் வழக்கறிஞர்கள்

IN THE COURT OF DISTRICT MUNSIF JUDGE AT TAMBARAM E.P. No.54 OF 2017

A. R.C.No.406 OF 2014 Shriram Chits Tn Private limited Represented by its Law Officer ... Decree Holder /Petitioner vs. C.Balasubramanian (JD 1),

No.5A, 3rd Street, Kanagaraj Avenue, Chithalapakkam, Chennai - 600064 Sasikala, (JD2) No.5A, 3rd Street, Kanagaraj Avenue, Chithalapakkam, Chennai - 600064 ..Judgment Debtors/Respondents

NOTICE

Please take notice that the above said E.P.No. 54 OF 2017 in A.R.C N.O 406 OF 2014 has been filed by the Petitioner/Decree Holder praying an order for attachment of sale and movables of the properties belonging to you all (JD1& JD2) for an amount of Rs. 87,294/-The said matter came up for hearing on 21/03/2022 and the Hon'ble District Munsif Judge at Tambaram was pleased to order notice to you all by paper publication returnable by 06/06/2022.

Therefore you are requested to be present on 06/06/2022. At 10.30 a.m. before the said Court either in person or through your counsel failing which the matter will be decided in yourabsence, என்று

Stalin Simien selvamani,
 Advocate for Petitioner

Raj

ராஜ் டெலிவிஷன் நெட்ஓர்க் லிமிடெட்

(CIN: L92490TN1994PLC027709) பதிவு அலுவலகம்: எண். 32, போயஸ் சாலை, இரண்டாவது தெரு, பது அலுவலகம்: எண். 32, போய்வ சாலை, இரண்டாவது தெரு, தேனாம்பேட்டை, சென்னை –600 018. போன் : 044–24334149/50 E-mail : comp_ secr@rajtvnet.in Web: www.rajtvnet.in

அறிவிப்பு

செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிகள். 2015. பிரிவ 29-ன்படி மார்ச் 31. 2022ல் முடிந்த நிதி ஆண்டு 2021–2022ம் நிதி ஆண்டிற்கான 4வது காலாண்டிற்கான கம்பெனியின் தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளுக்கு இதா அதுவல்களுக்கு இடையே ஒப்புதல் அளிப்பதந்காக கம்பெனியின் இயக்குனாகள் குழு கூட்டம் கம்பெனியின் பதிவு அலுவலகத்தில் **திங்கட்சிழமை, மே 30, 2022 அன்று காலை 11 மணிக்கு** நடைபெறும் என்று இந்த அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படுகிறது நேற்கண்ட அறிவிப்பு கம்பளியின் இணையதனங்களில் கிடைக்கும்.

swelect

இடம்: சென்னை தேதி : 26.05.2022

,– . ராஜ் டெலிவிஷன் நெட்ஒர்க் லிமிடெட்டுக்கா

அசல் நிலம் / சொத்து ஆவணம் காணவில்லை

சேலம் 636008, கண்ணன்குறிச்சி, அன்னை இந்திரா நகர், 6வது மெயின் ஏரடு, 9வது குறுக்கு தெரு, கதவு எண்,160/5 என்ற முகவரியில் வசித்து வரும் கால சென்ற V.அங்கமுத்து முதலியார் அவர்களின் மகன் P.A.கசுப்பிரமணியன் (ஆதார் அட்டை எண்.424948738063) சுமார் 76 வயதுடைய நான் இதன் மூலம் பொது மக்களுக்கு தெரிவித்துக் கொள்வது யாதெனில் அடையாறு சார்புதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட எனக்கு சொந்தமான அசையா சொத்து உயில் ஆவணம் எண். 102/1992, தேதீ 15,12,1992 தொலைந்துவிட்டது. யாரேனும் அதனை கண்டுபிடித்தால், எனது 9445481071 கைபேசி எண்ணிற்கு அல்லது கீழ்க்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

றக்லகாள்கடிறன். முகவரி : P.A.சுப்பிரமணியன் கதவு எண். 180/ 5, 9வது குறுக்கு தெரு, 6வது மெயின் ரோடு, அன்னை இந்திரா நகர், கண்ணன்குறிச்சி, சேலம் 638008,

ஸ்வெலக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ் லிமிடெட்

CIN: L93090TN1994PLC028578
L964_anguessi: '#Garcat.' @dood: add.5. et P.S. Bauerille erano,
advantigi, Gelenae: 600 004. GeneraCule: -91 44 2499256. Generaliged: -91 44 2499517

அறிவிப்பு கம்பெளியால் வழங்கப்பட்ட கீழ்க்கண்ட சமபங்கு தொலைந்து போய்விட்டது என அறிக்கை பெற்றதால் இ

பதிவு செய்யப்பட்ட ஃபோலியோ என் பய்த தனித்துவமான பங்கு சான்றிதழ் பங்குதாரரின் என்கள். Quint க்கை முதல் வரை முதல் வரை துளார்த்தனன் 0000282 னை என் 5093, 500 3765801 3766300 37659 3766 மனை என 3093 F1, முதல் தளம். 7வது தெரு. ராம்நகர் வடக்கு விரிவாக்கம், மடிப்பாக்கம்,

இந்த அறிவிப்பு வெளியான பதினைந்து தினங்களுக்குள் எந்தலித கோரிக்கையும் பெறாத பட்சத்தில், நகல் பங்கு சான்நிதழ்கள் கம்பெனியின் இயக்குனர் குழுவால் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

நிறுவன செயலாள

எனது கட்சிக்காரர், திரு.எஸ்.பத்மநாபன், அவரது அசல் விற்பனை. பத்திரத்தைத் தொலைத்துவிட்டார், என்பதை பொது மக்களுக்கு; பத்தாற்குறத்து "தாண்குதுவட்டார், "என்பதை" பொறு பக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். [பத்திரம் பதிவுசெய்யப்பட்ட இடம் கொன்னூ பதிவுசெய்யப்பட்ட எண்.871/1999, தேதி 19.02.1999]

விரிவாக்கம் நான்காவது தெருவில் உள்ள ப்ளாட் எண். 22–B, அம்பத்தூ தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம் மற்றும் 1200 சதுர அடி பரப்பளவைல்

கேட்டுக் கேட்டுகொள்கிறோம்.

ரா. சதீஸ்குமார்

No 301, Sidco Aiema Tower, 1st Main Road, Ambattur Industrial Estate, Chennai – 600 058. Phone No. +91 44 48655877

பொது அறிவிப்பு

அவருகளாக அவளமாடப்படும் அறுவப்பு என்னூவிவன்றால்: சென்னை – 600083, அசோக் நகர், 44வது தெரு, மனை எண். B–235, கதவு எண்.1, மாம்பலம் வட்டம், கோடம்பாக்கம் கிராமத்தில் சர்வே எண். 132 பார்ட் மற்றும் 133 பார்ட், டி.எஸ்.எண்.11, பிளாக் எண் 5, அடங்கிய மனை மற்றும் அதில் அமைந்துள்ள வீடு எனது கட்சிக்காரர்க்கு சொந்தமானது. மேற்படி சொத்திற்குரிய ஆவணங்கள் 4310/1989 மற்றும் 528/1990 கடந்த

இடம் எங்கு தேடியும் கடைக்கவில்லை. மேற்படி ஆவணம் யார் கையில் கிடைத்தாலும் உடனடியாக கீழ்கண்ட முகவரியினை தொடர்பு கொள்ளுமாறும் மேலும் மேற்படி சொத்தினை பொறுத்த மட்டும் யாருக்கேனும் ஏதாவது உரிமை இருந்தால் அறிவிப்பு கண்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் கீழ்கண்ட முகவரிக்கு தகுந்த ஆதாரத்துடன் தெரியப்படுத்துமாறு கேட்டு கொள்கிறேன். KKAI AIVANI

<u>ஆவ</u>ணம் காணவில்லை / தொலைந்தது

எனது கட்சிக்காரர் கியான்சந்த் ஜெயின், த/பெ. கிசலால் ஜெயின், (ஆதார் எண். 35900471 4822) 59 வயதுடையவர், நெ.68, டாக்டர் அழகப்பா சாலை, புரசைவாக்கம், சென்னை–600 084 என்ற முகவரியில் வசிக்கிறார். அசல் விற்பனை ஆவணம் எண்.508/1981 தேதியிட்ட 30.12.1980 தேதியிட்ட விற்பனை ஆவணம் எண்.508/1981 தேதியிட்ட 30.12.1980 தேதியிட்ட துணைப் பதிவுளார், சென்னை வடக்கு கூட்டு 1, ஹக்மிசந்த் ஜெயின் அவரது பெயரில் பதிவு செய்யப்பட்ட சொத்து மொத்தம் 12 கிரவுண்டுகள் மற்றுமு: 2356 சதுர அடி நிலம், கதவு நெ.33ல் உள்ள பழைய கதவு நெ.26,27,27A பெத்த நாய்க்கன் தெரு, கொண்டித்தோப்பு, சென்னை–600 079, சர்வே ஆர். எஸ். எண்கள். 58, 59 & 80 பகுதி, முத்தியால்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ளது. V.O.C. நகர் பிரிவு, புரசைவாக்கம் தாலுக்கா, சென்னை மாவட்டம் மற்றும் அதன்பின் பிளாட் நெ.21, ''வைபவ் அப்பார்ட்மெண்ட்'' (VAIBHAV APARTMENT) என்ற கட்டிடத்தின் பெயரில் கட்டிடம் 3298 சதுர அடிமில் 292 சதா, அடி கொண்ட பாப்பளவில் பிரிக்கப்படாக பங்கு மற்றும் அடியில் 292 சதுர அடி கொண்ட பரப்பளவில் பிரிக்கப்படாத பங்கு மற்றுட அடியல் 292 சதுர் அடி என்பண்ட பரப்பளவல் பார்க்கப்படாத பவகு மற்றும் 2வது தளத்தில் அமைந்துள்ள 380 சதுர அடி கட்டப்பட்ட பரப்பளவில் கட்டப்பட்டது. எனது கட்சிக்காரர் வீட்டுப் பொருட்களையும் மற்ற பொருட்களையும் ''வைபவ் அப்பார்ட்மெண்ட்'' (VAIBHAV APARTMENT) இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு மாற்றும் போது, அசல் விற்பனை ஆவண் எண்.508/1981 தேதியிட்ட 30.12.1980 காணாமல் போனது ப்பொழுது தான் தெரிய வந்தது. அதைக் கண்டுபிடிக்க அவர் சிறந்த முயற்

V.MUTHURAJU, Advocate

த்ரணி பைனான்ஸ் லிய்வட்ட பதிவு அலுவலகம்: "பிஜிபி ஹவுஸ்", நெ.59, ஸ்டெட்ர்லிங், ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை -600034, நி.அ.எண். CIN L65191TN1990PLC019152 தொ.க.என். 91-44-2823131313, தொ.ந. என். 91-44-28232074 பணைஞசல்: secretandeuraraminance.com ஆணையதாம்: www. 31 மார்ச் 2022 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் முழு ஆ தணிக்கை செய்யப்படாத நிதி நிலை முடிவுகள் முடிவடைந்த காலாண்டு முடி

March 31, 2022 31, 2021 31, 2021 | 31, 2022 | 31, 202 தணிக்கை தணிக்கை தணிக்கை . செயல்பாட்டின் மூலம் மொத்த வருமானம் சாதாரண செயல்பாடுகளின் முலம் வரிக்கு முன் நிது லாபம் (இழப்பு) (அசாதாரண செயல்பாடுகளுக்குப் பின்னர்) வரிக்கு முன் நிது லாபம் (இழப்பு) (அசாதாரண செயல்பாடுகளுக்குப் பின்ன வரிக்குப் பின்னர் நிது லாபம் (இழப்பு) (அசாதாரண செயல்பாடுகளுக்குப் பின்ன பிற வரிவான செயல்பாடுகளுக்குப் பின்ன பிற வரிவான வழுமானம் (வரி நிது) அருக்கியான பெருக்க இடுக்கு 12.85 17.48 10.36 108.18 55.42 (2.95)6.59 (5.23)(2.95)6.59 (5.23) 30.34 3.84 (2.95) 9.88 (6.65) 30.34 பிற விரிவான வருமானம் (விர நிகர) காலத்திற்கான மொத்த விரிவான வருமான (விரிவான இலாபம்/இழப்பு) விரிக்குப் பின் மற்றும் பிற விரிவான வருமானம் (விரிக்குப் பின்) 1.76 (19.38) 1.76 (18.85) (1.19) (26.03) 32.10 (17.84) 9.88 (விரிக்குப் பின்)
7. சமடங்கிற்காக செலுந்திய முலதனம்
8. ஒதுக்கிறகாக செலுந்திய முலதனம்
(முற்றைய ஆன்டின் இருப்பு நிலை
அறிக்கைவின் படிறமு நடுப்பட்டம் (முற்றைய ஆன்டின் இருப்பு நிலை
அறிக்கைவின் படிறமு நடுப்பட்டமுள்ள
ஒதுக்கிறகள் நீங்கலாக)
9. பங்கு ஒகிவளன்றும் டிப்பயது (தொடர்ந்து
இயங்கும் மற்றும் இயக்கம் தொடராத)
(ரூ.10 முடிக்குப்பட்டகள்)
அடிப்படை
குறிப்புகள்: 499.72 499.72 499.72 499.72 NA NA NA NA (0.06) (0.06) 0.20 0.20

ந**ு**ப்புகள்: இந்திய பங்குகளின் பத்திரங்கள் பரிமாற்று விதிமுறைகள் வாரியத்தின் (SEBI) பதிவு பொறுப்புகள் மற்றும் தகவல் வெளியிடல் தேவை. விதிமுறைகள், 2015 இன் விதி 33ன் படி மேற்கண்ட சுருக்கமான நிதிநிலை முடிவுகள் பங்குமாற்று நிறுவனங்களுக்கு சமாபிக்கப்பட்ட 31.03.2022 அன்று முடிவடைந்த காலான்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான விரிவான நிதிநிலை முறுவு குறிக்கமே ஆகும். இந்த விரிவான நிதிநிலை அறிக்கமை மும்பை பங்குமாற்று நிறுவனத்தின் குBSE) வலைதளமான **www.bseindia.com** மற்றும் நிறுவனத்தின் வலைதளமான

தலைவர் DIN:0008<u>1002</u>

சென்னை-600 091.

ஸ்வெலக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ் லிமிடெட்டுக்காக

பொது அறிவிப்பு

சொத்தின் அட்டவணை, முகப்போ கிராமம் சாவே எண்.155/2B1B பகுதியில் (சா்வே எண். 155/2, 158/2 மற்றும் 159/1) உள்ள அதிகாரிகள் காலன

எல்லைக்குட்பட்ட பகுதிகள், யாரேனும் ஒருவர் மேலே உள்ள ஆவணத்தை கண்டால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் அதைத் திருப்பித் தருமாற

Race Associates

ான்னுடைய கட்சிக்காரர், சென்னை – 600083, அசோக் நகர், 44–வது தெரு பழைய கதவு எண்.1/1 புதிய கதவு எண்.1, உள்ள வீட்டில் வசித்து வரும் தெய்வத்திரு.சம்பந்தன் அவர்களின் குமாரர் திரு.சுப்ரமணியம் சம்பந்தப அவருக்காக வெளியிடப்படும் அறிவிப்பு என்னவென்றால்:

23.05.2022 அன்று என்னுடைய காரில் மைலாப்பூரில் உள்ள தனது இளைய மகன் ராஜ்குமார் மகனை சந்தித்துவிட்டு மெரினா பீச் செல்லும் வழியில் Indbazzar சூப்பர் மார்க்கெட் சில பொருட்கள் வாங்கிக்கொண்டு மெரினா பீச் சென்றேன். அப்போது மேற்கண்ட சொத்து குறித்த ஆவணங்கள் 4310/1983 மற்றும் 528/1990 காணவில்லை, நான் சென்ற கடை மற்றும் நான் சென்ற

இடம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

No.31/69, Fanpet Second Street, Nandhanam, Chennai 600035

அப்பாழுது தான தொய வந்தது. அதைக் கண்டுபிடிக்க அவா சுறந்த முயற்சி எடுத்தும், அவர் கூறிய அசல் ஆவணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, மேற்கூறிய அசல் ஆவணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, மேற்கூறிய அசல் ஆவணத்தை யாரேனும் கண்டறிந்தால், அறிவிப்பு வெளியிட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள், கீழே குறிப்பிட்டுள்ள முகவரியில் எங்களிடம் ஒப்படைக்குமாறு இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்ட அசல் ஆவணத்தை எந்த நபரும் கையாளக் கூடாது, ஆவணங்களை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் சொத்தை எந்த வகையில் ஆக்கிரமித்தால், அது எந்த சட்டப்பூர்வ அங்கீகாரத்தையும் கொண்டிருக்காது மற்றும் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No.49, Malayaperumal Street, 3rd Floor, Parry's, Chennai–600 001, Cell: 7871411345

www.dharanifinance.com ஆகியவற்றில் காணலாம். தரணி பைனான்ஸ் லிமிடெட்டிற்கா

பழனி பெரியசாமி